

வீரகலைப்புலிகள்



குரல் 2

தமிழ் விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வமான ஏடு

மே 1984

பிரபாகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் விபரம் வருமாறு:—

மக்கள் இயக்கம்

தமிழீழ அரசியல் வரலாற்றிலே எழும்பியிருக்கிற ஒரு சோதனையான நெருக்கடியான கால கட்டத்தை நாம் எதிர்நோக்கியவண்ணம் இருக்கிறோம். கொடுங்கோள் மையான இராணுவ ஆட்சி எம் மீது நினைக்கப்பட்டிருக்கிறது. ஆயுத பலாத்காரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களின் அரசியல் அபிவிருத்திகளைக் கொண்டுவிட அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது. துப்பாக்கி முனையில் தமிழீழ மண்டியிடச் செய்யலாம் என்பதே ஆட்சியாளரின் நோக்கமாக உள்ளது.

இவ்வகை அரசு பயங்கரவாதம் கூர்மையாக்கப்பட்டதால் தமிழினம் இன்று தாங்கொணாத துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. உயிரிழப்பும், பொருளழிப்பும், சிறையும், சித்திரவதை யுமாக எமது மக்களின் நாளாந்த வாழ்க்கை துன்பமும், துயரமும் தோய்ந்ததாக, பயமும் பதட்டமும் நிறைந்ததாக மாற்றப்பட்டு வருகிறது. எனினும் எமது மக்களிடம் நம்பிக்கை தளர்ந்து விடவில்லை. உறுதிப்பாடு உடைந்து விடவில்லை. ஒரு விடுதலைப் போராட்டப் பாதையில் இவை எல்லாம் தவிர்க்க முடியாத நிகழ்வுகள்.

ஒடுக்கு முறையான தனது இயலாத்தனத்தினால், தனது இறுதி முயற்சியாக ஆயுத பலாத்கார அட்டிழியத்தை அநிதிவிரப்படுத்துவது இயல்பு. எனினும் மக்களை அடிமை கொள்ளும் அவனது இலக்கு ஒரு பொழுதுமே வெற்றி பெறுவதில்லை. அடக்குமுறை எவ்வளவிற்கு அநிதிவிரமாதிரி அல்லவளவிற்கு மக்களிடம் புரட்சியுணர்வு பிறக்கிறது. விடுதலை வேட்கை எழுகிறது. விழிப்புணர்வு தோன்றுகிறது. சிங்கள இளவாத ஒடுக்குமுறையானது தமிழீழமெங்கும் புரட்சித்தீயைப் பற்றி எரியச் செய்திருக்கிறது.

இன்று எமது எதிரியான சிங்கள அரசுக்கும், அதன் கூலிப் பட்டாளங்களுக்கும் சிம்ம சொப்புணமாக விளங்குவது விடுதலைப் புலிகள் இயக்கமாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசு பயங்கரவாதத்திற்குச் சவாலாக ஒரு தீர்க்கமான, உறுதியான ஆயுதப்

சிங்கள அரசு பயங்கரவாத அநர்மத்திற்கு எதிராக எமது தீவிர யுத்தம் விரைவில் விஸ்தரிக்கப்படவிருக்கிறது. சிங்கள இராணுவ இயந்திரத்தை முறியடிக்க எமது கொரில்லாப் போரணிகள் தயாராக இருக்கின்றன. எமது தாயகத்தை ஆக்கிரமித்து, ஏதுமறியாத எமது மக்களை கொன்றுவிட்டு வெறியாட்டம் நடத்திவரும் சிங்களக் கூலிப்பட்டாளத்திற்குத் தகுந்த பதிலடிகள் கொடுக்கப்படும். கோழைகளான இந்த எவற்படைகளை எமது தாய் மண்ணிலிருந்து வீரட்டியடித்து தேசிய விடுதலையை நாம் வென்றெடுப்போம் என்பது உறுதி. தேசிய சுதந்திரப் போரை வெற்றிப்பாதையில் முன்னெடுத்துச் செல்லவும், யுத்த காலத்தில் பொதுமக்களுக்குத் தகுந்த பாதுகாப்பை அளிக்கவும்எமது விடுதலை இயக்கம் ஒரு பாரிய தேசிய பாதுகாப்புத் திட்டத்தை வகுத்திருக்கிறது. இத்திட்டத்தைச் செம்மையாகச் செயற்படுத்த 'தமிழீழத் தேசிய பாதுகாப்பு நிதி' ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம். இதற்குத் தமிழீழத்திலும் வெளிநாடுகளிலுமுள்ள தமிழ் மக்கள் அக்ஷணமும் தம்மால் உதவியையும் ஒத்துழைப்பையும் அளிப்பது அத்தியாவசியமானதாகும்."

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு விடுத்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழீழத்தல்

குர்மயுக்தம்

போராட்டத்தை நாம் நடத்தி வருகிறோம். அன்று அடக்கப்பட்ட தமிழினின் ஆவேசத்தீயாகப் பிறப்பெடுத்த புலிகள் இன்று மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒரு புரட்சிகர விடுதலை இயக்கமாக, மக்கள் இயக்கமாக வளர்ந்திருக்கிறார்கள். எமது ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத எமது எதிரி தனது ஆவேசத்தை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றன. பொது மக்களைப்போராடிகளுக்கு எதிராகத்திருப்பிவிடலாமென்பதே எதிரியின்

யாத எமது எதிரி தனது ஆவேசத்தை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றன. பொது மக்களைப்போராடிகளுக்கு எதிராகத்திருப்பிவிடலாமென்பதே எதிரியின்

யாத எமது எதிரி தனது ஆவேசத்தை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றன. பொது மக்களைப்போராடிகளுக்கு எதிராகத்திருப்பிவிடலாமென்பதே எதிரியின்

விடுதலைப் புலிகளின் மனோதிடத்தையும் உறுதியையும் சிங்கள ராணுவத்தால் ஒரு போதும் அழித்து விட முடியாது. நாங்கள் மகத்தான தாராள வலிமையும், தியாக உணர்வும் உன்னதமான லட்சியப் பற்றும் கொண்டவர்கள்.
வே. பிரபாகரன் (Sunday 11 3 84)



நோக்கம். எதிரியின் இந்த நாசகரத் திட்டத்தை நாம் நன்கு அறிவோம். அதே வேளை நாம் மக்களின் துன்ப துயரங்களை அசட்டை செய்யவும் முடியாது. இந்தச் சிக்கலை தவிர்ந்துக் கொள்ள நாம் ஆயுதப் புரட்சிப் போரை ஒத்திப் போடுவதும் அசட்டுத்தனமாகும். அதற்குள் எதிரி பலம் பெற்றுத்தமிழ் மண்ணில் நிலைத்து விடுவான். எதிரியைத் தாங்கவிடாது தொடர்ந்து தாக்கி அவனது உறுதிப்பாட்டை உடைத்தெறிய வேண்டும். இராணுவ அடக்குமுறையால் தமிழினத்தை ஒடுக்கிவிட முடியாது என்பதை ஆட்சியாளருக்கு உணர்த்தி விட வேண்டும். எதிரி இராணுவத்தைச் சதா பயங்கொள்ளச் செய்து பட்டட நிலையில் வைத்திருக்க வேண்டும். போராட்டத்தை தீவிரமாக்கி எமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.

எனினும் எமது போராட்டத்தை தீவிரமாக்கும் அதே வேளை எமது மக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆகவே, எமது போராட்டம் மக்களின் பாதுகாப்புத் திட்டமொன்றை அடிப்படையாகக் கொண்டதாக அமையப்பெறும். இந்தப் பாதுகாப்புப் போர் முறைத் திட்டத்திற்கு எமக்கு பெருமளவு நிதியுதவி தேவையாகிறது. இதற்காகவே நாம் தேசிய பாதுகாப்பு நிதியை ஆரம்பித்திருக்கிறோம். இந்த நிதி தமிழீழத்திலும், வெளிநாடுகளிலும் திரட்டப்படும். எமது இயக்க உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அடையாள அட்டையுடன் மக்களை அணுகுவார்கள். இந்த நிதித் திட்டத்திற்கு மக்கள் தம்மாலான பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்நிதி பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆயுதம் தரிக்கப்பயன்படுத்தப்படும்.

களத்திற்கு வருக!

எமது விடுதலையை இலக்காகக் கொண்ட ஒரு தேசியப் போருக்கு மக்களைத் தயாராகுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். இது மக்கள் யுத்தம் என்பதால் போராட்டத்தில் மக்களும் பங்களித்தே ஆக வேண்டும். முழு இனமுமே ஒன்றுபட்டு அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். இந்த மக்கள் விடு

3ம் பக்கம் பார்க்க

புலிகளின் தாயகம் தமிழீழத் தாயகம்

தொழிலாளர்களின் குழப்பங்கள்

Adapted from the Russian Novel 'Dawns are Quiet Here' written by Boris Vasilyev. 1942. இரண்டாம் உலகப் போரின் உக்கிரமான காலம். சோவியத்தின் 171-வது இருப்புப் பாதை கிடை நிலை யத்தில் எஞ்சியிருப்பவை பனிரெண்டு வீடுகள். படைக சாலை, தீயணைப்புக் கொட்டில் மற்றபடி இரவு மேற்கிலிருந்து பிரச்சிக்களிகள் பெருங்கு ரஸ்கள் வந்தன. பகலிலோ ஜெர்மானியின் விமானங்கள் ஊசல்காரித்துப் பறந்து கொண்டிருந்தன. போரின் உக்கிரம் இன்னும் இருந்து கவிந்து ஆட்கொள்ளவில்லை. அதிகாலை, உறைந்து கிடந்த நிசபத்தில் வந்து போன சுவ டிற்றி கோலோசிக் கொண்டி டிருந்தது.

கிடை நிலைய சார்ஜண்டு மேஜர் வஸ்கோவ் தன் படைப் பிரிவுக்கு புதிய ஆட் கண்க் கோரியிருந்தான். ஆனால், ஒரு புலர் காலைமீல் வந்து நின்ற புதுப் படைப் பிரிவைக் கண்டு திகைத்துப் போனான். அந்தநேரமே பெண்கள் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தும் கூட அவர்கள் பெண்களாகவே இருந்தார்கள். வஸ்கோவ் செய்வதற்கு இனி ஒன்று மில்லை. வேண்டாமானால் கடுக டுக்கலாம். படையின் தலைவி கிரியாப்பா தங்களை விமான எதிர்ப்புப் படையில் ஒரு பிரிவு என்று அறிவித்தான். எந்தவித புது அர்த்தங்க ளுமற்று நாட்கள் சோகை பிடித்து நழுவிக்கொண்டிருந் தன. படைப் பிரிவுப் பெண்க ளோ கும்மாளமிடுவதும், வெயில் காய்வதும், மேலே பறக்கும் ஜெர்மன் விமானத் தைத் தாக்குதலுமாய் இருந்த னர். வஸ்கோவ் அவ்வப் போது கட்டளைகள் இடு வான். கடுகடுப்பான். எப் போதாவது புன்னகைப்பான். ஒரு சார்ஜண்டு மேஜரின் வட சணக்கள் இவையென்ற என்ப தில் அவனுக்கு எந்தவித அபிப்பிராய பேதமும் இல்லை. அவனுக்குத் தெரிந்த தெல்லாம் ராணுவ விதிகள். ராணுவ அதிகாரிகள். வஸ்கோவ் அதிகம் படித்தவ னில்லை. எனிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து இளவய திலேயே குடும்ப பாரம் கமற் தவன். காடுகளிலேயே வளர்ந்து ஆளானவன். அப் பாவை அடித்துக் கொன்ற கரடி இவனுது படிப்பையும் கொன்று விட்டது. பின் ரா ணுவப் பயிற்சி; பின்வாந்து போரில் செய்த சாகசத்தால் சார்ஜண்டு மேஜர் பதவி. வஸ்கோவின் மனைவி குழற் தை ஒன்றைப் பெற்றுவிட்டு செத்தபோது வஸ்கோவுக்கு முதல் அறை விழுந்தது. குழற் தை மறுவருடம் செத்ததும் இரண்டாவது அறை. அதன் பிறகு வஸ்கோவ் புன்னகை இழந்தான். ராணுவ விதிக ளைத் தொழப் பழகிக் கொண்டான்.

ஒரு அதிகாலைப் பொழு தில் ரீதா அஸ்யானினுவிள் துப்பாக்கிக்கு கூட வாழ்ப்புக் கிடைத்தது. வானத்தில் ஜெர் மானிய விமானம் வட்ட மிட்ட போது அஸ்யானினு விள் துப்பாக்கி அதைத் துண்டித்துச் சிதைத்தது. கூடப் பட்டதும் அதிலிருந்து ஜெர் மானியன் பாராகூட்டில் குதித்துப் பறந்தான். அஸ்யா னினுவிள் துப்பாக்கி வானா யிருந்தது. மற்ற படைப் பெண்கள் கத்தினர். 'கடு...

'Dawns are Quiet Here' written by Boris Vasilyev. ரீதா... கடு...' அஸ்யானினு பேசவில்லை. தரை இறங்கிய ஜெர்மானியன் பாராகூட் டைக் கிழித்த மறுகணம் அஸ் யானினுவிள் துப்பாக்கி பேசிய சத்த. அந்த ஜெர்மானியன் யுண்டங்களைக் கிதைத்த போதும் கூட அவன் கண்கள் வெறுமை கொண்டிருந்தன. போர் துவங்கிய இரண்டாம் நாள், கமாண்ட ராய் பணியாற்றிய அவன் கணவன் கொல்லப்பட்ட போது. குடும்பம் சிதைந்து தொருங்கிய போது ஏற்பட்ட வெறுமை அது. இயல்பாக வே அமைதியான குண விசே ஷம் கொண்டவனுக்கு இந்த வெறுமை மேலும் இறுக்கம னித்தது. எப்போதாவது வந் தபோதும் புன்னகை கூட அரிதானது. எஞ்சியதெல் லாம் குணியமும், பரிவாங் குடும் உக்கிரமும் மட்டுமே. ஒவ் வெொரு நாள் இரவும் அஸ்யா னினு ஒரு படை முகாமிலிருந்து கிளம்பி படைத்து கிராமத்தில் தனது தாயுடன் இருக்கும் மக ளைப் பார்க்கும் அந்த சிவ கண்களில் மட்டுமே அவை ஒளிர்ந்தன. புன்னகைத்தன. இரவு ரொம்பவும் திசுத் தை சரசரக்கும் சருகுகளின் சப்தத் தில் ரசனை கொள்ள முடிந் தது. பின்னகையக் காண்ப் போதும் உற்சாகம் மனசில் வழிய அஸ்யானினு இரவை வலிந்து அணுபவித்து நடந்து கொண்டிருந்தான். ஆனால் அந்தநேர சந்தோஷமும் அற்ப கணத்தின் மரித்துப்போயின. ஒரு திருப்பத்தைக் கடந்த அவன் உறைந்து நின்றுவிட் டான். தானியங்கித் துப்பாக்கி கிடைகள் இரண்டு ஜெர்மா னியர். எதிரிகள். அவர்கள் கைகளில் வெடிமருந்துப்பை கள்.

மேல்முச்சு வாங்க அவன் இந்த விஷயத்தை வஸ்கோவி டம் அறிவித்த போது அவ னுக்குத் தூக்கிவாரிப் போட் டது. அவனிடமிருந்து மே ளும் தகவல்களை கிரகித்து மூண்டையைக் கசக்கிக் கொண் டான். எதற்காக எதிரிகள் வந் திருக்கின்றனர். திடீரென அவன் முகம் அதிர்வு கலந்த மின்னொளியால் பிரகாசித் தது. சினியூலின் மலைக்கப்பா லிருந்து இருப்புப் பாதை ஜெர்மானியர் இலக்கு; அதை உடைத்து சோவியத் படை யை ஸ்தம்பிக்க வைப்பது அவர்கள் திட்டம். கிவி உள்ளத்தில் திறைந்த போதும் சுதாரித்துக் கொண்டு ஊத்து பேர் கொண்ட வேட்டைக் குழுவை உடன் கூட்டினான். அஸ்யானினு, விசா, மேனியா, காலியா, குர்விச், சர் ஜண்டு மேஜர் வஸ்கோவ்.

வஸ்கோவ்மூன் இருபெ ரும் பிரச்சினைகள் எழுந்தது நின்று. போதிய யுத்த அணு பவம் வாய்க்கப் பெறாத, உக் ளிரமான போர்க்களம், கா ணத்து பக்குவம் குறைந்த பெண்கள், ஆயுதமோ பழைய ரகத் துப்பாக்கிகள். ரவைகள், இரு கைக்குண்டு கள் அவ்வளவுதான். ஆனால் எதிரியோ விசேஷமான தா னியங்கித் துப்பாக்கிகளும் வெடிமருந்துகள் கொண்ட பல சாவி. ஆனாலும் வஸ்கோவ் நம்பிக்கையோடிருந்தான். எதிரிகளின் பலம் ஒன்றே அவனுக்கு சவால். எதிரிகளுக்கு கோ குழல் மொத்தமுமே சவால்.

வஸ்கோவ் மனதிற்குள்ளே யே திட்டம் தீட்டினான். தனது படை சதுப்பு நிலக்கா டுகளில் இறங்கி குறுக்கு வழி யில் சினியூலின் மலைக்குன்று களை அடைந்து எதிரிகளுக்கு காக முன்கூட்டியே காத்திருக்க வேண்டும். ஜெர்மானிய ருக்கோ இடம் பெறாதகையால் சுற்று வழியில்தான் வர முடியும். உத்தரவுகளையும் திட்டத்தையும் அண்மைவருக்கும் வழங்கிய பின் படை புறப் பட்டது. சதுப்பு நிலம் நோக்கி.

சதுப்பு நிலம் கடப்பதற் குப் பெரிய சவாலாக இருந் தது. வஸ்கோவ் வரிகாட்ட படையினர் அவனைத் தொ டர்ந்தனர். பாதை மாறி ஓரடி வைத்தாலும் சகதியின் பசிக்கு பலியாக வேண்டும். கத்திமேல் நடப்பதைப் போன்ற அவஸ்தை மிகுந்த பயணம். இருந்தபோதிலும் தாய்நாட்டைக் காக்க சதியை முறியடிக்க என்ற இலட்சியம் அவர்கள் மனதிற்குப் புதுஉ ரம் தந்து கொண்டிருந்தது.

வஸ்கோவை அசர வைக்கும் அளவுக்கு அவர்கள் தீர்த்து டன் சதுப்பு நிலத்தைப் பின் தள்ளி முன்னேறினர். ஆனால் போப் ஏரிக்கரை யை அடைந்து எதிரிகளைக் கண்காணித்த வஸ்கோவுக்கு போரிடி தலைமீல் இறங்கியது. அவர்கள் நினைத்தது போல் ஜெர்மானியர்கள் இரண்டு பேர் மட்டுமே 'அல்ல. பதினாறு பேர். அவ்வளவு பேரும் தவிர் ஆயுதம் தாங்கிய பல சாலிகள். வஸ்கோவ் இப் போது தான் செய்கக்கூடிய வை இரண்டே விஷயங்கள் என்பதை உணர்ந்தான்.

ஒன்று எதிரிகள் தங்களை தெ ரிந்து கொள்ளாதிருக்கும் பொருட்டு அவர்களின் கவ னத்தைத் திசை மாற்றுவது. மேலும் அவர்களை ஏரியில் இறங்கவிடாமல் மலைக்குன்று களை சுற்றி வரும்படி அவர் கள் பயணத்தை நீட்டுவது. இரண்டு விசாவை மீண்டும் கிடை நிலையத்துக்கு அணுப் பிரகித்து உதவியைப் பெ றுவது. அதன்படி அவர்கள் மரம் வெட்டுபவர்களைப் போல் கூச்சலிட்டுக்கொண்டு பிர்மங்களை வெட்டிச் சாயத் தனர். போப் ஏரியில் சப்த மீட்டுக் கொட்டமடித்தனர். சவசலப்புக் கேட்டு கண்கா ணித்த ஜெர்மானியர் மீண் டும் காடுகளில் புகுந்து கொண்டனர். விசாவை திரும்ப அணுப்பயிதும் வஸ்கோவ் குன்றுகளை அடைந்து காப்பரண்களை அமைத்துக் கொண்டான். அவன் எண் ணத்தைப் போலவே ஜெர்மா னியர்கள் மலைத்தொடரைச் சுற்றி தம் பயணத்தைத் தொ டர்ந்தனர்.

விசாவின் மனோ உலகம் நம்பிக்கைகள் சார்ந்தது; தனி மையில் உழல்வது. சின்ன வயதிலிருந்தே அவன் உழைத் தான். உடல் நலம் குன்றிய தாயைப் பின்புணுவதிலும், குடி காரத் தட்பனை சசிப்பதிலு மோ அவளுடைய காலம் கரைந்தது. நாகரீகம் உண ராது அவளது வாழ்வு காடுக ளிலேயேயே கழித்தது. அவளது சிந்தைகளை மணமாமி, மேற் கொண்டு படிக்கச் சென்றது மே அவளை வெறுமை பற்றிக் கொண்டது. மறுநாளைப் பற் றிய கணவுகள் மட்டுமே அவன் சதுப்பு நிலம் வைத்தி

ருத்தது. தான் நம்பும் இன்பக ரமான வாழ்வு நாளை வந்துவி யென்ற நம்பிக்கையே அவளை வாழவைத்தது. அவ ளுடைய திணக்கள் யாவும் தனிமை நிறைந்ததும், சோ கம் ததும்பியும் உதிர்ந்த போ திலும் அவன் கண்களில் சதா நம்பிக்கையில் ஜீவ களை இருந்தது. அந்த நம்புதலை மெய்யாக்கும் வண்ணம் ஒரு வேட்டைக்காரன் வந்ததும், நேசத்துக்கும் காதுக்கும் ஏக்குள் அவன் இதயம் பரவ சித்தது; குறுகலித்தது.

ஆனால் யுத்தம்? அதுவோ வக் கிரச் சிரிப்புடன் காய்களை மாற்றி அவன் கணவுகளைப் பிடுங்கியது. பெற்றோரை இழந்து ராணுவப் பயிற்சி பெற்று படையில் இணைந் தான் விசா. வேட்டைக்காரன் குறித்த கணவுகள் காணலாக, நாடும் நாளை வாழ்வுமே அவன் சிந்தையில் நிறைந்தது. பழைய நினைவுகளிலும், நா ளைய கண்களிலும் மனம் வலித்த விசா சதுப்பு நிலத் தைக் கடக்க கொம்பை இலத் துக்கொள்ளாமல் வெறுமனே இறங்கினான். நடக்க நடக்க சதுப்பு நிலம் அச்சம் தரவ் தாக இருந்தது. மனசில் பயம் கவிய சகதியில் அமிழ்ந்து முன்னே முயற்சித்தான். திடீ ரென அருகில் சதுப்பு நிலம் வெடித்துக் கொப்புளிக்க, அதிர்ச்சியில் பழைய தடம்வி ருத்து கால்கள் தடுமாற விசா கொஞ்சம் கொஞ்சமாய் சகதி யில் மூழ்கலானான். பலவ் கொண்ட மட்டும் கூக்குரல் எழுப்பியும் பயனில்லை. சற் றைக்கெல்லாம் சதுப்பு நிலம் அமைதியடைந்தது.

படை வந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஒரு நாளைக் கழித்த வாஸ்கோவ் தன் படைப் பெண்களை ஒன்று கூட்டினான். குர்விச் மட்டும் வஸ்கோவின் புகையிலைப்பை யை எடுத்துவர காப்பரண் ஒன்றுக்குப் போயிருந்தான். காடும், குன்றுகளும் திசுப்தம் கொண்டிருந்தன. பறவைக் கிளிகள் கீச்சிடல்களையும், மிரு கங்களின் அச்ச ஒசைகளையும் கிரகித்து எதிரிகளின் நட மாட்டத்தை உணரும் வல்ல கைய அவனுக்கிருந்தது. அந்த கைய செவிகள் அப்போது சன்னமான ஒரு ஒசையைக் கேட்டன. குர்விச் ஆபத்தில் இருப்பதாக அவன் உள்மன் பதறியது. மேனியாவைத் துணக்கழைத்துக்கொண்டு வஸ்கோவ் விளைந்தான்.

வஸ்கோவ் போனபோது எல்லாம் முடிந்திருந்தது. குர் விச்சின் மாப்புசனிலிருந்து குருதி பொங்கி வழிந்திருந் தது. மேனியா முகம் இதயத் துப் போனது. அவன் இதயம் வெறிகொண்டு இறுகியது. கால் தடயத்தைப் பின்பற்றி வஸ்கோவ் மேனியாவுடன் குர்விச்சைக் கொன்றவர்களைத் தேடினான். இருவர் கண்களைப் பட்டான். 'சப்தமீன்றி குத்து வாளால் ஒருவனைக் குத்திக் கொன்றதும் இரண்டாமவன் மீது தாவினான் வஸ்கோவ். எதிரி நல்ல பலசாவி. அவன் கைகளில் உயர்ந்த கத்தி சிறு கத்தாழ்ந்து வஸ்கோவின் குரல்வளையை நெருடியது. ஒன்றும் செய்வதற்கில்லை. வஸ்கோவ் இறுதிப் போராட் டம் நிகழ்த்தினான். அப்போ துதான் அது நடந்தது. மல ரையொத்த மனசையெல் லாம் கழட்டி எறிந்து கண்க ளில் ரொத்திரம் கொப்ப

சிக்க மேனியா துப்பாக்கி யின் அடிக்கட்டையால் அந்த ஜெர்மானியனின் மண்டல யை அடித்துப் பிளந்தான். ஊரூய் ரத்தம் பீறிட்டது. அவனும் சரிந்தான். வஸ்கோவ் நன்றியுடன் மேனியா வை நோக்க அவனோ அடுத்த தடுத்து மூன்று கொலைகளைக் கண்ட நடுக்கத்தில் நின்றிருந் தான்.

எதிரிகளின் துப்பாக்கி களை எடுத்துக்கொண்டு மற்ற வர்களை அடைந்த சற்று நே ரத்தில் அவர்கள் ஜெர்மானி யர்களை எதிர்கொள்ள நேர்ந் தது. தானியங்கித் துப்பாக்கி யுடன் அஸ்யானினு ஒரு குன் றேரம் பதுக்க, வேடுருகு குன்றினடியில் வஸ்கோவ் பதுக்க சண்டை துவங்கியது. காட்டின் அமைதி குலுத்து குண்டுகள் பாறைகளை சிதைத் தன. வஸ்கோவிடமிருந்து கிளம்பிய கைக்குண்டு ஒசையு டம் வெடித்து இரு ஜெர்மா னியரைக்காய் வாங்கியது. சரமாரியாய் குண்டுகள் சீர்திய கணத்தில் காணிய கிவி கொண்டிருந்தான். மேனியா யின் துப்பாக்கி விட்டு விட்டு வெடித்தது. சட்டென்று குன் டுகள் காலியானதும் வஸ்கோவ் செய்வதற்குச்சமைந் தான். அப்போது ஜெர்மானி யரைப்பின் தள்ளும் வகை யில் அஸ்யானினுவிள் தானே சாய்கித் துப்பாக்கி வீராவே சம் கொண்ட முழங்கியது; வெறியுடன் கழன்றுது; எதிரி யைப்பிளந்தனது.

அமைதி மீண்டும் நிலவிய தும் வஸ்கோவ் காலியாவு டம் ஜெர்மனியரைப் பின்புற் றினான். குறிப்பிட்ட ஓரிடத் தில் காலியாவை பதுக்க வைத்துவிட்டு வேடுருகு திட் டத்துடன் எதிரிகளை எதிர் பார்க்கிறதான் அவன். அணியாய் வந்த ஜெர்மானி யர் தன்னைக் கடக்கும் வரை காத்திருந்தான். காலியாவோ திலுடும் மனசளவில் செத் துக் கிடந்தான். அதுதையாக வாழ்வைத் துவங்கிய காலி யாவுக்கு பெற்றோர் பாசம் இன்வென்றே தெரிய வில்லை. தன் மன சோகத்தை இட்டுக்கட்டும் கதைகளின் மூலம் தனித்துக் கொண்டே வளர்ந்தவன் அவன். பொய் னில் கவராலயம் கொள்ளும் கற்பனை உலகம் அவளுடைய து. அதே பொய் உலகம் இப்போது அவன், ஜெர்மா னியரின் குண்டு பாய்வதற்கு முன்பே காணையாக்கிக் சாக முந்திருந்தது. நேரம் நழுவி யது. திடீரென கூச்சலுடன் காலியா ஓடத் துவங்கினான். சீறி வந்த ஜெர்மன் குண்டு அவனைத்துண்டைக் கொடுபோல் தள்ளி விழுத்தான் காலியா. வஸ்கோவ் நிலை கு டு து போனான். ஜெர்மானியரை ஆட்டம் காட்டி கொஞ்ச நே ரம் குழப்பி திசை திரும்பி காட்டிற்குள்ளேயே திரும்ப வைக்கும் நோக்கத்துடன் கக் குரலோடு கட்டான். பின் எழுந்து ஓடினான். ஜெர்மானி யர் வீரட்டினர். வெகுநே ரம் அவர்களை போக்குக் காட் டியவன் கையில் துப்பாக்கி குண்டு பாய, பாழடைந்த சின்ன கட்டிடம் ஒன்று ஜெர் மானியர்களின் பாசறையாக மாற்றப்பட்டது அறிந்து கொண்டான்.

விடியல் அணுப்போடு எழுந்தது. ஜெர்மானியர் பத்து பேர் வெடி மருந்தோடு கிளம்பினர். இருவர் மட்டுமே

ஸ்ரீலங்கா ராணுவ வீரனுக்கு,

ஒரு
தமிழீழ
வடுதலா
401 விடமிருந்து

அவர்களின் மறைவிடத்தில், ஒருவனை வீழ்த்தி ஒரு தானியங்கித் துப்பாக்கியோடு மேனியாவையும், அஸ்யானினுவையும் அடைந்தான் வஸ்கோவ். குண்டு பாய்ந்து அவன் சற்றே பலம் இழந்திருந்தான். ஜெர்மானியர் ஆற்றை கடக்கும் சமயம் அவர்களை வீழ்த்த வேண்டுமென திட்டம் வகுத்து மூவர் அடங்கிய அக்குழு கடைசிப்போரில் இறங்கியது.

ஜெர்மானியர் தீரில் இறங்கியபோது சண்டை துவங்கியது. அஸ்யானினுவின் துப்பாக்கி சில உயிர்களைக் குடித்தும் சில உயிர்களை அஞ்சவைத்தும் சிறிக்கொண்டிருந்தது. எல்லாம் கொஞ்சநேரம் தான்; காற்றைக் கிழித்து வந்த ஜெர்மன் குண்டு அடிவயிற்றில் பாய்ந்தவரைதான். அரைகுறை உயிரோடு போராடிக்கொண்டிருந்த அவனை வஸ்கோவ் ஓரிடத்தில் பத்திரப்படுத்தினான். வெம்மைபுடன் கொப்புளித்த ரத்தம் அவன் கைகளில் பிசுபிசுத்தது. உயிரோடு எதிரியின் கையில் சிக்கும் கேவலத்தை தவிர்த்த தன்னைத்தானே கட்டுக்கொண்டு மரித்தான்.

மேனியா துப்பாக்கி கைகளில் கணக்க கச்சலுடனும், பாட்டோடும் வெறி கொண்டவனாய் ஓடித்துவந்தினான். ஜெர்மானியரின் கவனம் முழுக்க அவன் மேல் கவிந்தது. மேனியாவுக்கு வாழ்வேன்றல்சந்தோஷம். சந்தோஷம் மட்டும்தான். ஒரு நாளைக் கணையாக அவன் வாழ்வைக் கழித்த வேளையில் தான் போரின் கோர நகங்கள் அவன் குடும்பத்தைக் கீழிப்பார்த்தது. பெற்றோரைப் பவி தந்து ஒரு கர்னலின் காதல் நாயகியாகி மின் படைக்கு வந்தான் மேனியா. இந்தக் கணத்தில் அவன் மரணத்தின் நுழைவாயிலில் ஆனால் கவலையற்று அவன் ஒடிக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் ஜெர்மன் துப்பாக்கிகள் அவன் உடலில் முத்தமாரி பொழிந்தன; கடைசியில் அவனும் சல்லடையானான்.

எஞ்சியவர்கள் வஸ்கோவ்; தான்கு ஜெர்மானியர்; மறை அடர்ந்த இரவு. மற்றபடி எங்கும் பேயமைதி. மேற்கொண்டு பயணம் தொடரமுடியாது எதிரிகள் தங்கள் புகலிடம் திரும்ப வேண்டுமெனப் பொங்கி உள்ளம் குமுற வஸ்கோவ் அவர்களை அவர்கள் இடத்திலேயே சத்தித்தான். அவனது திடம்பிரவேசம் அவர்களை அசரவைக்கத் துப்பாக்கி முனைவில் அவன் வேலை இலகுவானது. சிறைப்பட்ட தான்கு ஜெர்மானியரும் முன் நடக்க வஸ்கோவ் பின் நடந்தான். அவன் உடல் பலம் குன்றிக்களைத்திருந்தது. கண்கள் மயங்கின. நடப்பது சிரமசாத்திய மாயிருந்தது. காட்சிப் புலன்கள் சிறிது சிறிதாய் கலங்கிக் குழம்பின. இருந்தும் அவர்களை தன்படைவசம் ஒப்புவிக்க வேண்டுமென்ற வெறி அவனைமுன் தள்ளியது. உடல் வலுவழிந்து தள்ளாடியபோதும் அவன் நடந்தான்; நடந்து கொண்டேயிருந்தான். மயங்கிய அவன் கண்களின் எதிரே ஒரு கூட்டம் வருவது மசமசத்துத் தெரிந்தது. அது அவன் படைதானென, நிச்சயமானதும், அவன் கண்கள் இருள், மயங்கிச் சாய்ந்தான். சினிபூலின் குன்றுத்தொடரில் அதிகாலை மீண்டும் அமைதியாய்... நிசப்தமாய் உதித்தது.

தமிழீழ மண்ணில்
இன்று கொடுந்து விடெரியும்
விடுதல் ராட்ச்சியை நீ அறிவாய்.
எமது மண்ணின் விடுதலையே நாம் வளை
- ஒரு குடும்ப நலிர்க்கொழியாத ஒரு உரலாற்று
நியதி. சிங்களப் படைத்தேசிய வாத அரங்கு பயன்
கிரவாதத்தினி கடுவியாக, தமிழீழ விடுதலை
மோராளிகளாக தேடியல்கின்ற நரவேட்டையின்
கடுவியாக நீ எம்மற்றபுகள்களும்.

தமிழீழத்தின் வீதிகளில் நீ காக்கியிருந்து,
ஆயுதமேத்தி, வாகனங்களில் வலம் வருவதை நாம்
பார்த்திருக்கோம். ஒரு உயதான தானையே, தந்தையையே
அல்லது சகோதரியையே பராமரிக்க வேண்டிய திரும்பத்தின்
பெரில், ஊனிக்காக நீ ஆயுதமெடுத்துகொள். சிங்களவரின் ஆட்சியின்
கீழ்த்தில் திடுக்கிடும் சாயல்கள் நம்மனை யளத்துக்கி மேலும்
உரம் போட நீ பரிசுவாகினும். இதே ஆளும் வர்க்கம் மெய்
வினையில் உன்னை, உனது சற்றெதிராடும், வர்க்கத்தினாடும்
எதிராகத் திரும்பும். அவர்களின் ராட்ச்சியை நசுக்கவும்
நீய் ஆட்சியின் கீழ்த்தின் கடுவியாகப் பயன்படுவாய்.

தேச விடுதல்களை வேட்டையில் தியங்கும்
நாய்கள், ஆளும் வர்க்கத்தின் சாகம்பாவையான உன்னை
எதிர்த்த திரும்பத்திக்கப்படுகிறோம். போரின் சந்திப்பில் நீ பவி
தடவாகின்களும். விடுதலை மோராளிய்ப்பாதையில் எமது சாயு
மகத்தானது; அர்த்தமுள்ளது. சடைக்கரக மரம்க்கி உனது
சுவரே அன்புமாளது.

அரங்கு பயன்வரவாதத்தின் பகடைக்காயான நீ தமிழீழ
மண்ணில் புரிந்த கொலைகளும், நாசவேலைகளும் தமிழ்
மக்கள் மனதில், அழியாத உறைந்துபோய்க் கிடக்கின்
- நான். ஆளும் வர்க்கத்தின் கறைபுழந்த சைங்கர்யங்
களை நீ எடுத்து மடியாதே. அவர்களின் சூட்சி
சுத்துக்காக உனது திரும்பிக்கத்தையும் மணித்த
துவந்துகொள் திடுக்காதே. ஒருக்கம்பட்ட
சிங்கள வினசாயத் தொழிலாளர்களின்
பக்கத்தில் நீ கைநீந்து, ஆளும் வர்க்கத்
துக்கு எதிராகப் போராடும் வேளை
யில் தான் நீயும் போராடும் வேளை
மொழியில் பேசிக் கொள்ள முடியும்.
அம்பு நீ போராடு வாயாளுல் அம்-
மொழி தான் எமது யோராட்டத்தின்
கிதயத் துடிப்பை நீ புரிந்து கொள்வாய்.

உள்ளூரடிக் தேர்தல்:

கிரிக்கிரைகள்

உள்ளூரடிக் தேர்தல்

1983 மே மாதம் 18-ம் திகதி இலங்கையில் நடைபெற்ற மாநகர, நகர சபை தேர்தல் பற்றி 'EPRLF' செத்தோழர்கள் "முடிக்கம்" (ஜூன் 1983) என்ற தங்கள் சஞ்சிகையில் "யாழ் உள்ளூராட்சித் தேர்தல் - ஒரு கண்ணோட்டம்" என்ற தலைப்பில் விமர்சனம் (?) செய்திருக்கிறார்கள். தங்களை மார்க்சியவாதிகள் என்று பாவனை காட்டித் திரியும் இவர்களிடம் பூர்வா அரணியல் விமர்சகர்கள் சிலரிடம் காணப்படும் தெளிவோ அல்லது புகழ்தாராயும் திறனோ இல்லை.

ஸ்ரீலங்கா அரசு மே 18-ம் திகதி நடத்தத்தீர்மானித்திருந்த உள்ளூராட்சித் தேர்தலை நிராகரிக்குமாறு கோரி "அரசு பயங்கரவாதத்தைத் தேர்தலினால் வெற்றி கொள்ள முடியாது" என்ற தலைப்பில் நாங்கள் துண்டுப் பிரசாரம் வெளியிட்டோம். இது தொடர்பாக மக்கள் மத்தியில் தீவிர அரசியற் பிரச்சாரம் மேற்கொண்டோம். அரசு பயங்கரவாதத்தையும் சிங்கப்பட்டு பிரிசனவாதத்தையும் நியாயப்படுத்தும் வகையில் பாசிலவாதி யான ஜே.ஆர். ஜயவர்த்தனின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் நிற்க முன்வந்த ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு எதிராக நாம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இதனையடுத்து சகல ஐ.தே. கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் இருந்து வாய்ப் வாய்க்கிற்று. குமார் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸும் இந்த தேர்தலில் இருந்து ஒதுக்கியது. தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெரும்பாலான வேட்பாளர்களும் தேர்தலில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்தனர். ஆனால் "துப்பாக்கிகளுக்கு நாம் அஞ்சும் போவாங்க" என்றும், நாங்கள் தேர்தலை பிடிக்கக்கூட வேண்டும் என்பவர்கள் அந்த கோரிக்கையை மக்கள் முன் விரியவில் சமர்ப்பிக்கக் கூடும் என்றும் கூறி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ. அழகர்சாமி தேர்தலில் தின்றே தீருவது என்று அறிவித்தார்.

பகிஷ்கரிப்பா?

இல்லையா?

யாழ் உள்ளூராட்சித் தேர்தலின் சாரம்சம் யாதெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீலங்காப் பாராளுமன்ற அமைப்பை ஸ்திரீப்படுத்தும் உள்ளூராட்சித் தேர்தலை மக்கள் பிடிக்கக்கூட போகிறார்களா அல்லது த.வி.க. தலைவர் அமிர்தலிங்கத்தின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கப்போகிறார்களா என்பதுதான்.

இதோ 'EPRLF' மார்க்சிச(?) செத்தோழர்கள் இந்த தேர்தல் பற்றிக் கருவதைப் பார்ப்போம்:

"அதாவது ஆளும் கட்சி வேட்பாளர்களைக் கட்டுக்கொலை செய்ததன் மூலம் அவர்களைத் தேர்தலில் இருந்து வாய்ப் வாய்க் வைத்தவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியை வெறும் மிரட்டலுடன் விட்டுள்ளார்கள். இதன் மூலம் ஒரு வதும் வாக்குகள் வாங்கினாலும் அவர்கள்

என தேர்தலில் மீண்டும் வெற்றி அடையும் வாய்ப்பைத் தோற்று வித்தார்கள். ஏனெனில் போட்டிக்கு யாருமில்லாதபோது இவர்கள் தாமதமாகவே வெற்றி வாய்ப்பைத் தழுவிக்கொள்வர்"

(முடிக்கம் ஜூன் 1983) போட்டிக்கு யாருமில்லாத போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தாமதமாகவே வெற்றி வாய்ப்பைத் தழுவிக்கொள்வார்களாம். போட்டிக்கு யாராவது தின்றிருந்தால் த.வி. கூட்டணித் தோற்றுப் போயிருக்குமாம். என்ன வாதம்! என்ன தர்க்கம்!

உங்களது அரசியல் ஆகுதத்தைப் பார்த்துப் பார்த்து உலகம் சிரிப்பதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத அநித்யமான அந்தகாரத்தில் நீங்கள் உழல்வது தான் எவ்வளவு பரிதாபகரமானது. யாழ் உள்ளூராட்சித் தேர்தலானது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான பலப்பரிட்சையைக் காட்டும் போட்டித் தேர்தலென்பது

'EPRLF' முன் வைக்கும் விஷயத்தினாலான கருத்தாகும். தேர்தலில் வெற்றிபெற்ற ஐ.தே. கட்சியானது வேட்பாளரை நிறுத்துவதில்லை யென்பதும், வெற்றி பெறுவதற்காக ஐ.தே.கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதில்லை யென்பதும் ஊறித்த உடையம். எப்படியும் தமது வேட்பாளர்களை வடக்கில் நிறுத்த வேண்டும் என்பதற்காக ஐ.தே.கட்சி அரசாங்கமும், தேர்தலில் தின்று தோற்றலும் ஆளும் கட்சியின் சார்பில் சில சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக ஐ.தே.கட்சி வேட்பாளரும் இத்தேர்தலில் பங்கு கொண்டனர். இதை விளக்குவதற்குப் போது அறிவே போதுமானது. மார்க்சிய ஞானமெல்லாம் இதற்கு அதிகபட்ச விவகாரம்.

பிற்போக்குப் பூர்வா நலன்களைப் பிரதிபலிக்கும் - சத்தர்ப்பவாதத்தையும் சமரசத்தையும் இணைத்துக் கேவலமான அரசியல் வியாபாரம் நடத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோகத்தனைத் தை மக்கள் பூரணமாக விளங்கிக் கொள்ள சிறிது காலம் எடுக்கவும் நேரலாம். ஆனால் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு இனப்படுகொலை நடத்தும் ஐ.தே. கட்சியை வடக்கில் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்திருப்பார்களென்று 'EPRLF' கருதினால் லுட்காள் தனது வகைவிடக்கூடும் தோடி வேறெங்கும் நாம் அடைய வேண்டிய தில்லை. நீங்கள் உங்களை முட்டாள்கள் என்று கருதுவது சரியானது. ஆனால் வெகு ஐக்கிகள் முட்டாள்கள் என்று கருதுவதுதான் தவறு என்று.

நடைமுறை விளங்காமல் "ஈழ விடுதலைக்கெதிரான சத்தியப் பிரமாணத்தை நிராகரிப்போம். ஈழ விடுதலைக்கெதிராகச் சத்தியப் பிரமாணம் எடுக்கமாட்டோம்" என்று நீங்கள்

சிவப்புச் சிவப்பாய் முழங்கியதைப் பொதுமக்கள் சட்டபைப் பண்ணாமல் விட்டதில் குந்தாவது சில பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டாமா?

சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாத தமிழ் அரசு ஊழியர்களுக்கான திட்டமெனையும் முன் வைக்காத நீங்கள் சகட்டுமேனிக்கு விட்ட மொட்டை முடிக்கம் மக்கள் மத்தியில் எடுபடவே யில்லை. இனிமேலாவது மக்களாகிய ஆசான்களிடம் பாடம் கேட்டுக் கொண்டு "போஸ்டர்" ஒட்டப் பழகிக் கொள்ளுங்கள்.

நடைமுறையே விளங்காத உங்களுக்கு யாழ் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழ் மூத்தலில் இருந்து வெளியாகும் Saturday Review என்ற ஆங்கில வார ஏடு கருத்துத் தெரிவிப்பதை நோக்குவோம்.

"வாக்களிக்குமாறு த.வி. கூட்டணி விடுத்த அழைப்பை வடக்கு நிராகரித்தது" என்ற தலைப்பில் இப்பத்திரிகை கருவதாகிறது:

"மே 18 ஆம் திகதி புதன் பிற்பகல் வடக்கில் கிட்டத்தட்ட பூரணமான தேர்தல் பிடிக்கப்பட்ட தடைபெற்ற தேர்தல் வேண்டும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்ற திகழ்ச்சி இதற்கு முன் எப்போதாவது கூட இடம் பெறாத விடையது. உள்ளூராட்சித் தேர்தல்களை பிடிக்கரிக்கு மாறு தீவிரவாதிகள் விடுத்த அழைப்புக்குச் செவி சாய்த்துப் புதன் பிற்பகலையன்று நடைபெற்ற தேர்தல்களைப் பிடிக்கப்பட்ட வாக்காளர்களில் பகுத்தித் துறையில் 99% ஆளும் வல்வெட்டித்துறையில் 98% ஆளும், யாழ்ப்பாணத்தில் 86% ஆளும், சாவகச்சேரியில் 85% ஆளும் வாக்களிக்கவில்லை."

"ஒட்டுமொத்தமாக நோக்கி வடக்கில் வாக்காளர்களில் 8% ஆளும் வாக்களித்ததுள்ளனர். 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட சபைத் தேர்தலில் தேசியச்சராசரி வித்தத்திலும் அதிகமாக 80% ஆளும் வாக்களித்தமையோடும் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் 75% ஆளும் வாக்களித்தமையோடும் ஒப்பிட்டால் இது ஆழமான வேறுபாட்டைக் காட்டுகிறது."

Far Eastern Economic Review என்ற ஆங்கில சஞ்சிகையில் பிரசித்தி பெற்ற தெற்கு, மேற்காசியப் பிராந்திய விசேஷ நிருபரான சலாமட் அவி பின்வருமாறு எழுதுகிறார்:

"பீரின்ன கோரும் தலைமறைவை தமிழ்த் தீவிரவாத இயக்கமானது சில மாதங்களுக்கு முன்னிருந்ததைவிட இப்போது மிகப்பெருமளவில் போது மக்களின் அனு

தாபத்தைத் தன்பக்கம் சத்தித்துள்ளது."

கொழும்பிலிருந்து வெளியாகும் Lanka Guardian (1-6-83) பின்வருமாறு எழுதுகிறது:

"இத்தேர்தலின் வாக்களிப்பு விதமானது சரித்திரத்திலேயே மிகவும் குறைவானதாகும். அதிர்ச்சியுடனும் வகையில் இரண்டு இடங்களில் 1%, 4% என்ற அளவிலும் இடம் பெற்றுள்ளது. ஆயத்தநாகிய தீவிரவாதிகளுக்கு ஆக்கிய புள்ளிகள்(TOP MARKS) கொடுக்கத்தான் வேண்டும். "சுதந்திரம்" (22-5-83) பத்திரிகை "தேர்தல் பிடிக்கரிப்பு 90 சதவீதம் வெற்றி!" என்ற தலைப்பிட்டு பின்வருமாறு எழுதுகிறது:

ஸ்ரீலங்கா அரசு நடத்தும் தேர்தலில் பங்கு கொண்டு வாக்களிக்க வேண்டுமென்று த.வி. கூட்டணித் தலைமை விடுத்த வேண்டுகோளை 90 சதவீதமான தமிழ் மக்கள் நிராகரித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது."

இவ்வளவிற்குப் பிறகும் "தமது வன்முறை மூலம் இவர்கள் மறைமுகமாக கூட்டணிக்கு உதவி செய்திருக்க" என்று 'EPRLF' எழுதுவதை "நரித்தனம்" அல்லது "வஞ்சகத்தனம்" என்றுதான் புரிந்து கொள்ள முடியும்.

அரசியல் தலைமை

"ஆனால் த.வி. கூட்டணி எப்படித்தான் பிற்போக்குவாதக்கும்பலாய் இருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஏரே ஒரு அரசியற் கட்சி. அது மாத்திரமல்லாமல் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் கட்சி. அவர்கள் எல்லோரும் பிற்போக்குவாதிகள். அவர்கள் மக்கள் மத்தியில் இருந்து துக்கியெறியப்பட வேண்டியவர்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்களைத் தூக்கி எறிந்தால் மக்களுக்குத் தலைமை தாங்க இப்பொழுது எந்த முற்போக்குக் கட்சிகள் அல்லது அமைப்புகள் தயாராக உள்ளது?" (முடிக்கம் ஜூன் 1983) இப்படிக் கேட்பது யா? செத்தோழர்கள்.

இது கேள்விகள்.

ஆனால் இது எங்களுக்குப் பது பதில்களைச் சொல்லுகின்றன. இந்த கேள்வி செத்தோழர்களின் நிலப்பாடு பற்றிய மூன்று அனுமானங்களுக்கு எங்களை இட்டுச் செல்கிறது.

1. இப்போது மக்களுக்குத் தலைமை தாங்க எந்த முற்போக்கு அமைப்பும் தயாராக இல்லை.
 2. எனவே த.வி. கூட்டணியை இப்போது தூக்கியெறியக் கூடாது.
 3. ஆகவே த.வி. கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை.
- த.வி. கூட்டணிக்கு நாங்கள் மறைமுகமாக உதவி செய்வதாகச் செத்தோழர்கள் முன் வைக்கும் தர்க்கத்தை விட எங்களின் இந்த தர்க்கரி

தியான அனுமானங்கள் அறிவு பூர்வமானதாகவும், நியாயபூர்வமானதாகவும் இருக்கிறது.

தமிழீழ மக்களின் விடுதலைக்குத் தலைமை தாங்க 'EPRLF' செத்தோழர்கள் தங்களுக்கு வயாக்கில்லை என்று கருதுவது நியாயமானது தான். அதற்காக ஆயத்தப் போராட்டம் மூலம் தமிழீழ விடுதலையைப் பெற முடியும் என்ற அசைக்க முடியாத இலட்சியத்தில் மக்களின் முன்னிலை இயக்கமாகத் திகழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தை இவர்கள் நிராகரிக்க முயல்வது நிறு பின்னத்தனமானது. அந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க அரசியல் தெளிவும் இராணுவத் திட்டமும், என்றும் அண்மையத் தலைப்பேற்றுவும், நிலைகுலையாத தன்மையிக்கையும், பரந்த மக்கள் ஆதரவும் எமக்குண்டு. அதற்கு மாறாக, த.வி. கூட்டணி மக்கள் மத்தியில் இருக்கும் ஏரேயொரு அரசியற் கட்சி. அது மாத்திரமல்லாமல் 20 வருடங்களுக்கு—மேலாக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திவரும் ஏரே ஒரு கட்சியென்று தலையில் முக்காடு போட்டியில் கொண்டு செத்தோழர்கள் ஒப்பரி வைப்பதில் எந்த அர்த்தமில்லை. த.வி. கூட்டணியின் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குச் செத்தோழர்களையே கூட்டிச் செல்லலாம்.

த.வி. கூட்டணியினரே! உங்களுக்கு இதைச் சிவப்புப் பதம் திங்கள் எவ்வளவு சாமர்த்தியமாக வாதாடுகிறார்கள் தெரியுமா? சம்மா சொல்லக்கூடாது.

எச்சரிக்கையையும் அச்சுறுத்தலும்

"இவற்றுக்கு மேலாக இவர்கள் மக்களுக்கும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். அதாவது யாருமே தேர்தலில் நிற்கக்கூடாதென்றும் வாக்களிக்கச் செல்லக்கூடாதென்றும் எச்சரித்துள்ளார்.

(முடிக்கம் ஜூன் 1983) நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்திருப்பதாக 'EPRLF' சொல்கிறது. "தமிழ் மக்கள் இனியும் இப்படியான தீயச்சத்திகளின் தேர்தல் காலத் திமர் தமிழீழ வலையில் சிக்காது தேர்தலை நிராகரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று "அரசு பயங்கரவாதத்தைத் தேர்தலினால் வெற்றி கொள்ள முடியாது" என்ற தலைப்பிலான பிரசாரத்தில் நாங்கள் விடுத்துள்ள வேண்டுகோளை எச்சரிக்கை என்று 'EPRLF' செத்தோழர்கள் கருதுவார்களானால் "ஈழ தேசம்களை ஸ்ரீ லங்கா ஜனநாயக தேர்தலை நிராகரிப்பீர்கள்" என்று மக்களிடம் 'EPRLF' விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு செத்தோழர்களின் சிவப்பு அகராதியில் உள்ள பெயர் என்று தெரியவில்லை. மக்களுக்கு மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளுக்கும் வேறுபாடு காணத் தெரியாமல் இந்த அரசியற் பாமரர்கள் இன்றுகிறார்கள். நாங்கள் மக்களுக்கு விடுத்திருப்பது வேண்டுகோள் துரோகிகளுக்கு விடுத்திருப்பது எச்சரிக்கை!

துரோகிகளுக்கு எங்களின் பிரகடனம் நாங்கள் விடுத்திருக்கும் எச்சரிக்கையைக் கீழே தருகிறோம்.

“இப்பிரகடனத்தின் மூலம் நாம் இவ்வாத அரசிற்கு சார்பாக, எம் மனத்தில் எட்டப் பர்க்குக் கூற விரும்புவது இதுதான். இனிமேலும் தமிழீழத்தில் எவரும் சிங்கள இயக்கத்தின் அரசிற்கு சார்பாக இயங்காதீர்”

உங்களிடம் உருக்கமாக வேண்டுவது இதுதான். “உங்கள் அழிவுகளினால் உங்களை மண்ணினை எங்களது சகோதரினை நிரக்கிவிட்டுள்ளாக்காதீர். எமது எதிர் கால சந்திப்பினராகிய தமிழீழ மழைக்கிணர் அழைக்கக்கூடாதீர்.”

இவ்வெண்டுகோளையும் மீறி எம் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் சிங்கள இனவாத அரசின் கைக்கவினைக் கீழ்க் செயற்படுவீர்களேயானால்! நாம் எடுக்கும் தொடர்ந்த நடவடிக்கைகள் இன்னும் கடுமையானதாகவே இருக்கும். நாம் எடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா அரசின் கூலிப்படைகளின் உதவியை நாடாண்டீர்.

துரோகிகளுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையினால் கூட எங்களின் உருக்கமான வேண்டுகோளும் பிணைந்தே நிற்கிறது.

இவ்வளவிற்குப் பிறகும் மக்களை நாம் எச்சரிக்கை செய்திருப்பதாக ‘EPRLF’ எழுதுவது “அபாண்டமாண்பு” என்று மட்டும்தான் என்களால் கூறிக் கொள்ள முடியும்.

ஒரு விடுதலை இயக்கமானது தமது கொள்கை விளக்கங்கள், சித்தாந்தங்களில் மூலம் மக்களைத் தமது பக்கம் வென்றெடுக்க வேண்டுமென யொழிய மிரட்டலின் மூலமோ அச்சுறுத்தலின் மூலமோ வென்றெடுக்க முடியாது என்பதை நன்கு உணர வேண்டும்” என்று ‘EPRLF’ செய்தோழர்கள் எங்களுக்கு சிவப்பு உபதேசம் செய்திருக்கிறார்கள். அதை நீங்கள் தான் நன்குணர வேண்டும்.

மிரட்டலின் மூலமோ, அச்சுறுத்தலின் மூலமோ மக்களை வென்றெடுக்க முடியாது. எங்களுக்கு மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்து தூதன் யாழ் மாவட்டத்தில் 92 விதமான மக்கள் தேர்தலை நிராகரித்துள்ளனர் என்று கூறுவது நடைமுறைசார்ந்திய மறந்து என்பதைச் செய்தோழர்கள் முதலில் நன்குணர வேண்டும்.

மக்கள் தேர்தலில் வாக்களிக்கத்தான் வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்களால் அதனைத் துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்தி மாற்றிவிட முடியாது. இதற்கு மத்திய அமெரிக்க எல்சாப் பெரிவினாவுக்கு செய்தோழர்களுக்கு ஒரு சிவப்பு உதாரணம் தருகிறோம்.

1981ல் எல்சாப் பெரிவினா தேர்தல் நடைபெற்றபோது இதுதொடரிக் கொரில்லாக்கள் தேர்தலை பிணிக்கிட்டுமாறும் மக்களைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்தனர். தேர்தலில் வாக்களிக்கும் எவரும் தீவிரவாத கொரில்லா இயக்கத்திற்கு எதிராகவே வாக்களித்ததாகக் குறிப்பிட்டு வாரிகள் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இத்தேர்தலில் ஆக்கக் கூடிப் போனால் நானு

லட்சம் பேர் வாக்களிக்கக்கூடும் என்று அரசியல் அவதாரிகள் ஆரம்பம் தெரிவித்தார்கள். ஆனால் தேர்தலின்போது 15 லட்சம் பேர் வாக்களித்தனர். இதுதொடரிக் கொரில்லாக்களின் பிணிக்கிட்டுப் போகக் கையையும் மீறி 60 விதமான அரசு தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்குத் தங்கள் வாக்குகளை அளித்தனர். மக்கள் கருத்தைத் துப்பாக்கிகளால் ஒரே நாளில் மாற்றி விட முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தேர்தலைப் பிணிக்கிக் கொள் வேண்டுகோளில் நியாயமுண்டு என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதற்கு என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வர்கள் என்பதையும் உணர்ந்து தான் தமிழீழ மக்கள் எமது கோரிக்கைக்கு ஆதரவு நல்கித் தேர்தலைப் பிணிக்கித்தனர்.

யாழ் தான் மையமா?

“தீவிரவாதிகளின் செயற்பாடுகள் யாவும் யாழ் மாவட்டத்தை மையமாகக் கொண்டதாகவே உள்ளது. ஆனால் ஈழப்பிரதேசமென்பது மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை, பொத்துவில், மலையக மக்களையும் உள்ளடக்கியதென்பதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலிருக்கிறது..... இத்தீவிரவாதிகள் தமது பிரச்சாரத்தை யாழ் குடாநாட்டில் தான் மேற்கொண்டார்கள் ஒழிய அதற்கு அப்பால் அவர்களின் செயற்பாடுகள் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்று ‘EPRLF’ செய்தோழர்கள் மூக்கால் அமுவுதல் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், செய்தோழர்கள் தங்களுக்கும் இந்தக் கேள்வியை எழுப்பிப் பார்த்துக் கொண்டால் நல்லது.

ஸ்ரீலங்கா முதலாளித்துவ அரசின் அடக்கு முறைகளைத் தக்கக் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், வாலிபரை இணைத்து ‘EPRLF’ செய்தோழர்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்திருந்த “தீண்டாமைப் புரட்சிகர எழுச்சி யாத்திரை” அல்லது “தீண்டாமைப் புரட்சிகர பயணம்” அல்லது “புரட்சிகர யாத்திரை” (தயவு செய்து வாசகர்கள் அதனை மா-ஒ-சே துங்க நடத்திய தீண்டாமைப் பயணத்துடன் போட்டிக் குழப்பிக் கொள்ள வேண்டாம், என்று பணிவுடன் வேண்டுகோளும்) யாழ் குடா நாட்டிற்குள் யாழ் பிரதான வீதியின் பெரிய கோயிலின் முன் ஆரம்பித்ததை ஒரு கய சிவப்பு முரண்பாடு” என்று சொல்லுவார்களா? உங்கள் புரட்சிகரப் பயணத்தை ஆரம்பிக்க ஒரு யாழ்ப்பாணத்து சென். ஜேம்ஸ் ஆலயமோ அல்லது பெரிய கோயில்தானே கிடைத்தது? மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலையில் ஏதாவது ஒரு சென். ஜேம்ஸ் ஆலயமோ, ஒரு சிவன் கோயிலமோ, ஒரு முஸ்லிம் பள்ளி வாசலமோ இல்லாமல் போய் விட்டதா? உங்களின் புரட்சிகர மாபெரும் மே திண்பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு யாழ் ஸ்ரீதர் சினிமா தியேட்டருக்கு முன்னுள்ள வெளிதானே கிடைத்தது? மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை, பொத்துவில் போன்ற இடங்களிலும் கூட

டம் நடத்த வசதியான வெளி களைக் கொண்ட சினிமா தியேட்டர்களை வேண்டுமானால் தாங்களும் சிபாரிசு செய்து தரலாம். “...சகல தமிழ்ப் பகுதிகளும் ஆயுதப்படைமீதுள்ள எரிமூட்டப்படுகின்றன. இவ்வளவு நடத்தும் கூட மக்கள் இவற்றுக்கெதிராக கிளர்ந்தெழுந்தார்களா என்றால் இல்லை என்பதை உண்மையாகும்.” (முடிக்கம், ஜூன் 83)

தமிழ்ப்பகுதிகளில் மக்கள் கிளர்ந்தெழுதலும் விடுதலையுணர்விற்குக் காணப்படுவது தான் உண்மை என்று தெரிவிக்கும் ‘EPRLF’ செய்தோழர்கள் அதே இதழில் 25ம் பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்.

முரண்பாடுகளின் முடிச்சு

“நாலாவது மக்களையோ அல்லது நானு லட்சம் மக்களையோ, கிராமங்களையோ, நகரங்களையோ நீங்கள் அழிக்கலாம்; துவம்சம் செய்யலாம். ஆனால் மக்கள் மனத்தில் கொழுந்து விட்டொழியும் விடுதலைக் கனலையோ உங்களால் எளிதில் விட முடியாது.” (முடிக்கம், ஜூன் 83)

எது உண்மை? முன்னையதா? பின்னையதா? வசதிக்கேற்ப வார்த்தைகளை வளவளவென்று கொட்டுகிறார்கள்.

அது சரி, யாழ் உள்ளூராட்சித் தேர்தல் பற்றிய உங்கள் “போஸ்ட்மார்ட்டம்” இருக்கட்டும். இந்தத் தேர்தலில் செய்தோழர்களின் நிலைப்பாடு என்னவாம்?

ஜனநாயக தேர்தல் நிராகரித்த மாநில இடங்களில் நிராகரித்தார்களா? அல்லது மக்கள் அபிப்பிராயக் கணக்கெடுப்பு நடத்தப்போது விளக்கக்கா? பாவன்கா? என்று வாக்கெடுப்பு நடத்திய போது பாணக்கு வாக்களிக்கும் மறு தேர்தல் பிரச்சாரம் செய்துமா? இதுவும் உள்நிலைகள் நடைபெற்றதா? நீங்கள் தேர்தலில் நிற்க யோசித்திருப்பதாகவும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். மக்கள் உங்களை ரகசியமாக வந்து தேர்தலில் நிற்கக் கேட்டால் பாவம் நீங்கள் தான் என்ன செய்வது? தனி, கூட்டணி எப்படித்தான் பிற்போக்குவாதக் குடும்பவாயிற்றுதலும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஒரே அரசியல் கட்சி என்றும் சொல்லி, “அவர்களைத் தூக்கி எறித்தால் மக்களுக்கு தலைமை தாங்குவது யார் என்றும் கேட்கிறீர்கள். நீங்கள் மக்களுக்குத் தலைமை தாங்கும் நிலைமையில் இல்லை என்றும் சொல்கிறீர்கள். ஐ.தே. கட்சியில் யாரைச் சுட்டுக் கொள்ளலாம் சாதாரண தமிழ் மக்கள் அதைப்பற்றிக் கவலைப்பட போவதில்லை என்றும் சொல்கிறீர்கள்.”

1983 மே 18ம் திகதி தேர்தலில் என்று மக்கள் தெரிவிக்கும் என்று உங்கள் சிவப்பு வாயிலிருந்து ஒரு சிவப்பு வார்த்தை உதிரக்கூடாதா? “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது துப்பாக்கிக் குழாய்களுடைய புலிவகாவலின் படுகொலை வாதிக்களுடன் பேசு விழும்பு நிறு” என்று அர்ச்சன மகாராஜன் மாதிரி நீங்கள் சொல்வதை கேட்கையில் மேல் புல்லரிக்கிறது. இருந்தாலும் மே 18ம் திகதி மக்கள் என்ன

செய்ய வேண்டும் என்று நடத்தியது. நடப்பது, நடக்கப் போவது எல்லாம் அறிந்திருந்தும் தாங்கள் ஒரு வார்த்தை சொன்னால் எங்களது சிவப்பு ஒளி காட்டினமாதிரி இருக்குமே!

ஆனால் உங்களின் நயவஞ்சக விமர்சனங்கள், வெற்றுப் பேச்சுக்கள், தலைமுனை முரண்பாடுகள் அனைத்தும் உங்களைக் கவனமாக ஆராயும் ஒருவருக்கு “பனிச் சென்று தெரிந்து விடும். பக்கத்திற்குப் பக்கம், வரிக்கு வரி தங்கள் பத்திரிகையில் என்ன சொல்கிறீர்கள் என்று தெளிவேயில்லாமல் உளறித் திரிகின்ற இந்த ‘EPRLF’ கூட்டம் மக்களை அரசியல்மயப்படுத்தும் வேலை இறங்கியிருக்கிறீர்கள் என்று சொல்லுவதைக் கேட்கும்போது தமிழ் மக்களுக்குத் தான் அடுத்தடுத்து எவ்வளவு சோதனை என்ற பச்சாத்தாபமே மிஞ்சுகிறது!

எங்களின் உள்ளூராட்சித் தேர்தல் பிணிக்கிட்டுப் பற்றி PLOT ‘சகோதரர்களும்’ தங்கள் பங்கிற்கு “புதிய பாதை” (கார்த்திகை 15, 1983) இதழில் விமர்சனம்(?) செய்திருக்கிறார்கள். ‘EPRLF’ செய்தோழர்களுக்கு நாம் மேலே கொடுத்திருக்கும் விளக்கங்கள் PLOT சகோதரர்களுக்கும் பொருத்தக்கூடியதே. “விதியில் துப்பாக்கி இனஞ்சுருக்கின் பயமுறுத்தல் இருந்ததனால் மக்களில் கணிசமானோர் வாக்களிக்கவில்லை” என்று PLOT எழுதுகிறது. PLOT ன் செயற்பாட்டு அறுபவங்களிலிருந்தே அவர்களுக்குச் சில விளக்கங்கள் கொடுக்கலாம்.

மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலைக் குலைப்பதற்காக 1981 மே மாதம் 25-ம் திகதி ஐ.தே. கட்சியின் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட முன்வந்த ஆ. தியாகராஜாவை PLOT சுட்டுக் கொலை செய்தனர். மே மாதம் 31-ம் திகதி நாச்சிமார் கோவில்டியில் கூட்டணி மேடையில் இரண்டு பொலிஸ் காவலரைச் சுட்டுக் கொல்வதன் மூலம் தேர்தலை நிறுத்தி விட்டாம் என்று இவர்கள் தப்புக்கணக்குப் போட்டனர்.

நடத்திய என்ன? நாச்சிமார் கோவில்டிச் சம்பவத்திற்குப் பின் அரசுப் படைகளும் சிங்களக் குண்டர்களும் யாழ் நகரைத் தீயிட்டு வெறியாட்டம் நடத்தினார்கள். மறுதான் நடைபெற்ற தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களில் இராணுவ மிருகங்களே காவல் புரிந்தன. அரசு படைகளின் அராஜகம் வீதிகளில் தலைவிரித்தாடியது. இதற்காகப் பயந்து மக்கள் இடையில் முடங்கி விட்டில்லை. கூட்டணிக்கு மக்கள் இத்தேர்தலில் அமோக ஆதரவளித்து வெற்றியீட்டிச் செய்தனர். நீங்கள் பின்னையார் பிடிக்கப் போய் குரங்காய் முடித்தது! மக்கள் துப்பாக்கி இனஞ்சுருக்குப் பயந்து வாக்களிக்கவில்லை என்று நீங்கள் சொல்வதைப்பார்த்தால் வாக்களிக்கச் சென்ற 10% மானோர் தான் உண்மையான வீரர்கள் போலும்? மற்ற 90% மானோரும் பயந்த கோழிகள் என்றாகிறது. தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்யாமல் தேர்தல் பிணக்கிட்டுப் போஷம் வைக்கப்பட்டது என்றும் PLOT கூறுகிறது. தேர்தல் பிணக்கிட்டுப் வெகுச

எங்களின் அரசியல்மயப்படுத்தும் ஒரு அரசியல் வேலை தான். மக்களைப் போராட்டங்களிலூடாக, படிப்பிணைகளைக் கூடாக உண்மையை உணர்ச்சி செய்து, தேர்தல் மையவிரிந்து பூரணமாக விடுபட உழைப்பது சரியான அரசியல் பணியாகும்.

“இன்னுமொரு தேர்தல் கருமமான சூழ்நிலையில் நடத்தப்படாமல் மக்கள் வாக்களிக்கவே மாட்டார்கள் என்று நிச்சயமாக கூறமுடியுமா? என்று PLOT கேட்கிறது.”

பாமரத்தனமான கேள்வி. “கருமமான சூழ்நிலை” என்றால் என்னவாம்?

அரசின் அடக்குமுறை நிறுவி விட்டால் என்பதா? அல்லது தமிழீழம் கிடைத்த பின் என்பதா? அத்தகைய ஒரு கருமமான சூழ்நிலையில் மக்கள் தேர்தலை ஏன் பிணக்கிட்டுச் சொல்ல வேண்டும் என்பதைக் கூடத்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; வாக்களிப்பதை மட்டுமல்ல. “நம்மை நாமே நிர்வகிக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையே பிணக்கிக்கும் அளவுக்கு எமது போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டதா?” என்று PLOT என்னமாத் தான் கேள்வி எழுப்புகிறீர்கள்!

சிங்கள அரசு நினைத்தால் எந்த நேரத்திலும் கலைத்து விட்டு அரசின் விசேஷ ஆணையாளரின் மூலம் நேரடியாக நடத்தக்கூடிய உள்ளூராட்சி மன்றங்களை “நம்மை நாமே நிர்வகிக்கும்” உள்ளூராட்சி மன்றங்கள் என்று எழுதுகிற இவர்களை அரசியல் நூணகூழ்வுகள் என்று மட்டும்தான் சொல்ல முடியும். நம்மை நாமே நிர்வகிக்கும் தேர்தல்களை நாமே நடத்துவோமே தவிர சிங்கள அரசாங்கமல்ல.

போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தபின் சிங்கள அரசின் தேர்தலை நடைபெறுவது; நடைபெற முடியாது. தேர்தலைப் பிணக்கிப்பது தான் போராட்டத்தின் உச்சக்கட்டம் என்று தலைசீக்கிர இவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிணக்கிப்பு போன்றவைகளால் தான் போராட்டம் உச்சக்கட்டத்திற்கு வரும்.

(தமிழ் மக்கள்) “விடுதலைப் போராட்டத்தைப் பாறுத்தவரையில் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கிறீர்கள்” என்றும், “புள்ளியு போடுவதுதான் தமது கடமை முடித்து விட்டது என்று ஒதுங்கி விடுகிறீர்கள்” என்று PLOT கூறுகிறது. இது யாத்திரிகமான நிலையில் பார்வையாளரும், தமிழ் மக்களின் வரலாற்று ரீதியிலான வளர்ச்சிப் போக்குகளையும் அவர்களின் அரசியல் விழிப்புணர்வையும் ஒரேயடியாக மறுக்கும் குடும்பத்தனமே இதுவாகும். “ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலையாளர்களாகவும் சமூகத்தை மாற்றியமைப்போராகவும் உள்ள தங்களது பங்கின விமர்சன பூர்வமான பிரக்ஞையுடன் உணர்ந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு வருகின்றனர்” என்று திருச்சரி பொன்னம்பலம் தமது “இலங்கை-தேசியப் பிரச்சினையும் தமிழ் விடுதலைப் போராட்டமும்” (பக். 214) என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை இங்கு எடுத்துக்காட்டுவது பொருத்தம். *



ஸ்ரீலங்கா விலைபேசுகிறது; சொந்தக் கலாசாரத்தை மட்டுமல்ல, த

~~சொர்க்க
பூமி~~



"தமிழ்த் தீவிரவாதிகளைப் பிடித்துச் சிறைக்கு கொண்டுவர முயலாதீர்கள்; அவர்களை சுடத்தான் வேண்டும்".
(Tribune 18.7.79)

"யாழ்ப்பாண மக்களுடைய அபிப்பிராயத்தைப் பற்றி இப்போது எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியோ நாங்கள் இப்போது யோசித்துக் கொண்டிருக்க முடியாது".
(Daily Telegraph 11.7.83)

"போர் என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம்"
(National Assembly 18.8.77)

"முகத்தில் குத்துவதைப் போல் பாலனை செய்து வயிற்றில் குத்துங்கள்"
(New Internationalist)

போலீஸையும் ராணுவத்தையும் பயங்கரவாதிகள் கொன்ற அளவிற்கு. அவர்கள் கொல்லப்படவில்லை. பழிக்குப் பழி வாங்க வேண்டும்.
(3-6-83 கடினம்)

ஸ்ரீலங்காவின் கூலிப்படை



TAMIL EELAM
BURNS



சுமார் 3, 16 கட்டளைகள்
ஈழத்தின் வெள்ளம்



Air Lanka.
A taste of Paradise.



து: சொந்தக் கலாசாரத்தை மட்டுமல்ல, தமிழர்களின் உயிரையும்.



தமிழர் கேள்வி

ஏழைகளுக்கு செரிவுக் கண்ணீர் வெறும் மண்ணிற் கவந்திடுமோ—தெற்கு மாகடலுக்கு நடுவிலிகே யங்கோர் கண்ணற்ற தீவிலே—தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார்.


காட்டை நிரைப்பாரோ—எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே வீட்டை நிரைப்பாரோ—அவர் பூண்டி விம்மி விம்மி விம்மி விம்மிவிழ்ந்தால் கேட்டிருப்பாய் காற்றே—தூன்பக் கேனிலிலே பெண்கள் பெண்களாருத சொல் மீட்டுகையாரோ—அவர் விம்மிவழவு திறக்கெட்டும் போயினர்

கெஞ்சல் குழறுகிஞர்—கற்பு நீங்கிடச் செய்யுங் கொடுமைவிலே யந்தப் பஞ்சை மகனிரெல்லாம்—தூன்பப் பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சையில்காதே—அவர் சாகும் வழக்கத்தை இகந்தக் கணத்தினில் மிஞ்ச மிடலாமோ?

—காணியாதி

தமிழ்ப்பெண் போராளி,





பேயரசு செய்தால்
பிணந்தின்னும்
சாத்திரங்கள்

கன்னடம்.
28 மார்ச்




எப்படிப் பாடுவோம்
அந்நியரின் கால்கள்
எங்கள் நெஞ்சில்
பதியும் போது...

தனயனைத் தேடும்
தாயின் கரிய ஓலம்
கேட்கும் நாங்கள்
எப்படிப் பாடுவோம்?



மரித்தோர் சடலங்கள்
மத்தியில்
எப்படிப் பாடுவோம்?



காவலுக்கு வந்தவர்கள்
கதிரறுத்த கதை இது



இது நவயுகம்!

சுற்றிலும் பார்க்கிறேன்—
சித்திரவதையில் புதுமைகள்
வேதனைகள்
பாசாங்குகள்
நாகரிகம் முகிழ்க்கும்
எழுபத்தொன்பதின்
நவீன யுகத்தில் நாம்
வாழ்கிறோமாம்—
அவர்கள் சொல்கிறார்கள்!
இந்த நவீன யுகத்தில்தான்
பச்சை அரும்புகளின்
பட்டினிச் சாவுகள்!
ஏனென்று கேட்கவோ
எவருமேயில்லை!
அணிவதற்கு
ஆடைகளேயில்லாத
அந்தச்சிறுமிகள்
வெற்றுமேனியுடன்
இரவின் நெருப்பில்
எரிஞ்சூடு மழைகண்டு
அஞ்சி ஓடுகின்ற
அவலம்!

—ஆளுங்கட்டிலிலே
அதிகாரக்குண்டர்கள்
பிள்ளைகள் கிண்டும்
புதைகுழிகளில்
பெற்றோரின் எலும்புகளை
சமாதியாசின்றன.
ரகசியப்பொலிஸார்
நடுநிசி நாயகர்கள்—
யாருங்காணாதநிமையிலே—
நிர்வாணமாக்கப்பட்ட
பெண்களின்
நரம்பில்
மின்சாரம்
பாய்ச்சும்
மிலேச்சர்கள்
சாக்கடை ஓரத்தில்
கறுப்பு மனிதன்
கிடக்கிறான்—
செத்துப்போய்
எங்கே—
எண்ணெய்

கரிய நிறத்தில் வழிந்தோடுகிறதோ
அங்கே—
சாலைகள் சத்தத்தில் சிவக்கின்றன!
மணுக்குலத்தின் மீட்பர்
மண்ணிலே
மீட்சி இல்லாமலேயே
வாழ்ந்து மரித்தார்
—அதிகார வர்க்கத்தின்—
வியாபாரச் சூதாடிகளின்—
—அரசியல் தலைவர்களின்—
சந்தோஷப் புன்னகைகளிலோ
—அருவருக்கும் முடைநாற்றம்
நாடியத்தோ
நானாய தினத்தில்
நாயின் கருவில்
ஜனனிப்பர்
—ஆயினும்—
தனிமையில்
இந்தக்
கைதி
தன் கல்லறையிலிருந்து
குரல் எழுப்புவான்!

தற்காப்பு யுத்தத்தின்
தொடக்கத்தில் நமது ராணுவம்
இளமையானதாக இருந்தது.
அந்த ராணுவத்தில், வீர உணர்வு
நிரம்பிய போதிலும் ராணுவத்
தளவாடங்களும் அனுபவமும்
— ஏன்இதைப் போன்ற அனைத்து
விஷயங்களுமே பற்றுக்குறையாகத்தான் இருந்தன.
அதேசமயம், எதிரியின் ராணுவமோ
உலகில் பிரபல் பெற்றிருந்தது.
அவர்களிடம் கப்பல், படை, ஆயுதம், சமையல்
படையும் விமானப்படையும் இருந்தன.
அது மட்டுமன்றி பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க
ஏகாதிபத்தியவாழிகளின் ஆதரவும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
ஆதரவும் எதிரிக்கு இருந்தது.
இவ்வாறு நமது வலிமைக்கும்
எதிரியின் வலிமைக்கும் இடையே
பெரிய இடைவெளி இருந்தது.
இதனால் தான், நமது தற்காப்பு யுத்தம்
வெட்டுக்கிளி யானையுடன் மோதலதைப்
போன்றது என்று சிலர் கருதினார்கள்.
பொருளாதார ரீதியில், நமது
சொந்த நிலையில் இன்று, குறுகிய
பார்வையுடன் நோக்கும்போது நிலைமை
அப்படித்தான் தோன்றும்.
ஆம்; ஆகாய விமானங்களையும்
பிரங்கிகளையும் மூங்கில் கழிகளைக்
கொண்டே நாம் எதிர்த்துத் தாக்க வேண்டியிருந்தது.
ஆனால், மார்க்சிய-லெனினிசத்
தத்துவத்தால் நடத்தப்படுகின்ற
நமது கட்சி, நிகழ்காலத்தை மட்டுமே
பார்த்துக் கொண்டிருக்கவில்லை.
எதிர்காலத்தையும் மீள்கொடுக்கிக்
கண்டது. மக்களின், தேசத்தின் உணர்வின்
மீதும் வலிமையின் மீதும் அது
உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தது.
அதனால்தான் மனசஞ்சலத்திற்குள்ளாகி,
எதிர்காலத்தின் மீது நம்பிக்கை
இழந்து நின்றவர்களுக்கு, “ஆம்;
இந்த வெட்டுக்கிளி யானையை
எதிர்த்துப் போராடுகிறது.”
“ஆனால், நான் அந்த யானையின்
குடல்கள் குத்திக் கிழிக்கப்படும்”
என்று நாம் தெளிவாகப் பிரகடனம்
செய்தோம். காலனியாதிக்க “யானையின்”
குடல்கள் கிழிக்கப்பட்டிருப்பதையும்,
நமது ராணுவம் வலிமைமிக்க வேங்கை
யாக வளர்ந்து நிற்பதையும் நடைமுறை
வாழ்க்கை எடுத்துக் காட்டியிருக்கிறது.
—தேரா-சி-மின்—

எதிர்ப்படையணியை ஒளித்திருந்து தாக்கிச் சிதறடிக்கும் ஒரு சம்பவமானது அப்பகுதிக்கிராம மக்களுக்கு என்னுமில்லாத கிளர்ச்சியார்வத்தை உண்டுபண்ணி விடுகிறது. இப்படியான ஒரு இராணுவ நடவடிக்கை புதிய அங்கத்தவர்களைக் கவர்வது ஒரு புறமிருக்க கிராம வாசிகளுக்கும் ஒரு ஆழமான அரசியல் பாடத்தையும் புகட்டி விடுகிறது. துருப்புக்களை ஏற்றிச் செல்லும் ஒரு இராணுவ வாகனத்தை அழிப்பது அல்லது சித்திரவதையில் பெயர்பெற்ற ஒரு போலீஸ் அதிகாரிக்கு மரண தண்டனை அளிப்பது போன்ற ஒரு நடவடிக்கையானது ஆயிரம் சொற்பொழிவுகளைவிட அதிக வலிமை வாய்ந்த பிரச்சாரமாக அமைந்து விடுகிறது. இத்தகைய நடவடிக்கை மக்களுக்கு அடிப்படையான ஒரு உறுதிப்பாட்டைக் கொடுத்து விடுகிறது. அதாவது, புரட்சி வீர நடை போடத் தொடங்கியுள்ளது. எதிரியை வெற்றி கொள்வதுமுடியாத காரியமல்ல என்பதில் அவர்களுக்கு

நம்பிக்கையை ஊட்டி விடுகிறது. இதற்குப் பின்னர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினால் மக்கள் செவிமடுப்பார்கள் என்பது நினைவம். கொரில்லா வீரர்களும் தொடர்ந்து எதிரி மீது தாக்குதல்களை நடத்தி வந்தால் ஆயுதங்களைச் சேர்ப்பதோடு, அதுபவத்தையும் சேர்த்து, எதிரியின் இராணுவ பலத்தைப் படிப்படியாகக் குன்றச் செய்து, இராணுவத்தின் ரின் ஒழங்கையும் உறுதிப்பாட்டையும் சீர்குலைத்து, நாடெங்கிலும் உள்ள தீவிரவாழிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையைப் பிறப்பிக்க முடியும். இப்படியாக முதலில் இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதிலேயே அரசியற் பிரச்சாரத்தின் தாக்கம் தங்கியிருக்கிறது. இவ்விருந்து ஆயுதப் புரட்சி பற்றிய பிரச்சாரமோ அன்றி அரசியல் வேலைகளோ அவசியமில்லை என்று கொள்ளக்கூடாது. —ரேஜி டெபேரே



தமிழ் விடுதலைப் புலிகளிடமிருந்து யுத்தத்தில் டீ. கன்கா ராணுவம் ஒரு போதிலும் வெற்றிபடையப் போவதில்லை.
—ராணுவத் தளபதி வேஜ் ஜெனரல் திஸ்ஸ விடுதலை (Sunday Times 31.7.83)

யாழ்ப்பாணத்தில் ஒரு திடீரெனவே, படுகொலை வாங்குவதற்குக் கூட உணர்வு போகப் படிந்த ஒரு யுக வேலை ராணுவத் துருப்புக்கள் கைக்குப் போகின்றன.
—டி.கி. செல்வோன்

9-4-84இல் தாக்கப்பட்ட டீ.கன்கா ராணுவ டீசர்